

முன்னுரை

இந்த அறிக்கை, அரசியலமைப்பு சட்டத்தின் 151வது பிரிவின் கீழ் தமிழ்நாடு ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மாநில நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையானது, 2024-25 நிதியாண்டில் மாநிலத்தின் நிதிச் செயல்பாட்டை மதிப்பிடுவதையும், நிதித் தரவுகளின் தணிக்கைப் பகுப்பாய்வின் அடிப்படையில் மாநில சட்டமன்றத்திற்கு உள்ளீடுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிக்கை மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

அத்தியாயம் I – மாநிலத்தின் நிதி நிலை பற்றிய கண்ணோட்டம்

இந்த அத்தியாயம், அறிக்கையின் அடிப்படை மற்றும் அணுகுமுறையை விவரிப்பதோடு, மாநிலத்தின் நிதிநிலை குறித்த ஒரு பரந்த கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. இதில், முக்கியக் குறியீடுகளின் பேரியல் நிதிப் பகுப்பாய்வு மற்றும் பற்றாக்குறை/மிகை, கடன் விவரம், முக்கிய பொதுக் கணக்குப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட மாநிலத்தின் நிதிநிலை ஆகியவை அடங்கும்.

அத்தியாயம் II – வரவு செலவு திட்ட மேலாண்மை

இந்த அத்தியாயம், மாநிலத்தின் நிதி ஒதுக்கீட்டுக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டு, மாநில அரசின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ஒதுக்கீட்டு முன்னுரிமைகளை மீளாய்வு செய்வதுடன், வரவு செலவு மேலாண்மை தொடர்பான அரசியலமைப்பு விதிகளிலிருந்து ஏற்படும் விலகல்கள் குறித்தும் அறிக்கை அளிக்கிறது.

அத்தியாயம் III – நிதி அறிக்கையிடல் நடைமுறைகள்

இந்த அத்தியாயம், மாநில அரசின் பல்வேறு அதிகார அமைப்புகளால் சமர்ப்பிக்கப்பட்ட கணக்குகளின் தரம் குறித்தும், மாநில அரசின் பல்வேறு துறைகளால் பரிந்துரைக்கப்பட்ட நிதி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படாத பிரச்சினைகள் குறித்தும் கருத்துரைக்கிறது.

பல்வேறு துறைகளின் செயலாக்கத் தணிக்கை மற்றும் பரிவர்த்தனைகள் தணிக்கையின் கண்டுபிடிப்புகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தணிக்கையிலிருந்து எழும் அவதானிப்புகள் மற்றும் வருவாய் வரவுகள் மீதான தணிக்கைக் குறிப்புகளைக் கொண்ட அறிக்கை ஆகியவை தனித்தனி அறிக்கைகளாகச் சமர்ப்பிக்கப்படுகின்றன.

மொழிபெயர்க்கப்பட்ட இவ்வறிக்கையில் ஏதாவது சந்தேகம் எழுமானால், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையையே அதிகாரபூர்வமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.